



தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவம்

எண்.100, அண்ணா சாலை, கிண்டி, சென்னை-600 032.

தொலைபேசி எண்: 044-22201337

மின்னஞ்சல் முகவரி: ombudsmanlocal@tn.gov.in

இணையதள முகவரி: www.tnlbo.tn.gov.in

முன்னிலை : திரு. மகேசன் காசிராஜன், இ.ஆ.ப (ஒ)

தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவம்

ஆணை எண். 228/ந/2024

நாள்: 15.05.2025

திரு. R. சிவசுப்பிரமணியன்
காரைக்குடி, சிவகங்கை மாவட்டம்.

... முறையீட்டு மனுதாரர்

ஆணையாளர்,
சிவகங்கை நகராட்சி, சிவகங்கை மாவட்டம்.

... எதிர்மனுதாரர்

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி, பர்மா காலனி, தந்தை பெரியார் நகர், கதவு எண். 814 என்ற முகவரியை சேர்ந்த திரு. R. சிவசுப்பிரமணியன் என்பவரது 21.08.2024 நாளிடப்பட்ட மனு இம்முறைமன்ற நடுவத்தில் 23.08.2024 அன்று பெறப்பட்டு, 228/ந/2024 என எண்ணிடப்பட்ட முறையீட்டு மனுவாக பதிவு செய்யப்பட்டது. முறையீட்டு மனுதாரரின் மனு கவனமுடன் பரிசீலிக்கப்பட்டு கீழ்க்கண்டவாறு ஆணை வெளியிடப்படுகிறது.

ஆணை

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி, பர்மா காலனி, தந்தை பெரியார் நகர், கதவு எண். 814 என்ற முகவரியை சேர்ந்த திரு. R. சிவசுப்பிரமணியன் என்பவர் தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவத்திற்கு அனுப்பியுள்ள புகார் மனுவில் கீழ்க்கண்ட புகார்களை தெரிவித்துள்ளார்:-

“1. எனது தகப்பனார் பெயர் மறைந்த திரு. ராஜு மற்றும் எனது தாயார் திருமதி பிரேமா ஆவார். எனது தந்தையின் பெற்றோர்கள் திருமதி. லேட். மீனாள் மற்றும் கோவிந்தசாமி ஆவார்கள். மேற்படியாளர்களுக்கு பூர்வீகம் சிவகங்கை மாவட்டம் ஆகும். மேற்படி எனது பாட்டி திருமதி மீனாள் மற்றும் எனது தாத்தா திரு. கோவிந்தசாமி ஆகியோரின் வாரிசுகள், எனது தந்தை திரு. ராஜுவுடன் சேர்த்து திரு. உமாபதி, திருமதி. அருணா, திருமதி. மாலா, திருமதி. அகிலா, திருமதி. ராகினி ஆகியோர்கள் ஆவர். எனது தாத்தா திரு. கோவிந்தசாமி என்பவர் கடந்த 08.10.1989ம் தேதியன்றும், எனது பாட்டி திருமதி. மீனாள் என்பவர் 28.04.1982ம் தேதியன்றும் இறந்துவிட்டனர். எனது அத்தை திருமதி. ராகினி என்பவரும் இறந்துவிட்டார்கள். அவருக்கு வாரிசாக அவரது மகள் திருமதி. மகாலெட்சுமி என்பவர் இருந்து வருகின்றார்கள். எனது தந்தை திரு. ராஜு என்பவர் இறந்துவிட்ட பின்னர் நானும், எனது தாயார் திருமதி. பிரேமாவும் வாரிசாக இருந்து வருகின்றோம்.

- 2) எனது பாட்டி திருமதி. மீனாள் என்பவர் 01.06.1971-ம் தேதியன்று கிரையமாக பத்திர எண்கள்.684 of 1971 மற்றும் 685 of 1971 வாயிலாக ஜானகி வகையறா மற்றும் ராஜம்மாள் ஆகியோரிடமிருந்து சிவகங்கை பதிவு மாவட்டம், II - இணை சார்பதிவகம், சிவகங்கை டவுன், வார்டு எண்.7, பழைய பங்களா தெருவில் சர்வே எண்.141/446 Part, கிழமேல் ஜாதியடி 37 x 54 சதுரடி நிலமும் மற்றும் மேற்படி பகுதியில் தென்புறம் 37, கிழமேல் வடபுறம் 36 ¾ தென்வடலடி ஜாதியடி 54 காலிமனை ஆகியவை கிரையம் பெற்று அனுபவத்தில் வைத்திருந்தார்கள்.
- 3) மேற்படி எனது பாட்டியும், எனது தாத்தாவும் வாழ்க்கை ஜீவனம் வேண்டி பர்மா மற்றும் பல பகுதிகளில் வாழ்ந்து இறுதியாக மறைந்துவிட்டார்கள். மேலும் எனது அப்பாவுடன் கூடப்பிறந்த அனைவரும் திருமணம் ஆகி அவரவர்கள் வாழ்வாதாரம் தேடி சிவகங்கையில் வாழாமல் பல பகுதிகளில் வாழ்ந்து வந்தனர். மற்றும் எங்கள் குடும்பமும் காரைக்குடியில் வாழ்ந்து வருகின்றோம்.
- 4) மேற்படி எனது பாட்டியின் பெயரில் இருந்த சொத்துக்கள் தற்போது சிவகங்கை டவுன், பிளாக் எண்.7, பள்ளிவாசல் தெரு T.S.எண்.13, (பழைய சர்வே எண்.141/446 Part) ஆனது எனது பாட்டி திருமதி மீனாள் பெயரில் பட்டா மாற்றம் செய்யப்பட்டு அதன்பின்னர் எனது பாட்டியின் வாரிசுகளான எனது அப்பா திரு. உமாபதி, எனது அத்தை திருமதி. அருணா, திருமதி. மாலா, திருமதி. அகிலா, திருமதி. மகாலெட்சுமி, எனது அம்மா திருமதி.பிரேமா மற்றும் எனது பெயர் சிவசப்பிரமணியன் ஆகியோரது பெயரில் பட்டா மாற்றம் செய்யப்பட்டு இன்றுவரை ஊர்ஜிதத்தில் இருந்து வருகிறது.
- 5) எங்கள் குடும்பத்தில் அனைவரும் எங்கள் பூர்வீக நிலங்களில் விசாரித்து அதனை முறைப்படுத்தும் வகையில் நாங்கள் பார்வையிட்ட பொழுது மேற்படி எங்கள் இடத்தில் மூன்றாம் நபரான மறைந்த திரு. ராமச்சந்திரனின் மனைவி திருமதி. கண்ணம்மாள் அவரது மகள்கள் திருமதி. மேகலா மற்றும் திருமதி. சங்கீதா ஆகியோர்கள் அவர்களுக்கு சொந்தமான இடங்களாக உற்பத்தி செய்து கொண்டு கட்டிடம் கட்டி அஞ்சல் அலுவலகம், இரத்த பரிசோதனை நிலையம் மற்றும் மூன்று வீடுகள் கட்டி வாடகைக்கு விட்டு வாழ்ந்து வருவதை தெரிந்து கொண்டோம்.
- 6) பின்னர் அதுகுறித்து விசாரித்த போது மேற்படி இடங்களுக்கு மறைந்த திரு. ராமச்சந்திரன் பெயரில் நகராட்சி அதிகாரிகள் உதவியோடு வரிவிதிப்புகள் செய்யப்பட்டுள்ளதை அறிந்து கொண்டோம். அதாவது வரிவிதிப்பு எண்கள் முறையே Municipal Tax Assessment Nos.112/018/900110, 112/018/900151 and 112/018/900152 என்ற எண்களில் வரிவிதிப்பு செய்யப்பட்டுள்ளதை அறிந்து கொண்டோம். மேலும் அதை அறிந்த வகையில் மேற்படி மறைந்த திரு. ராமச்சந்திரன் என்பவர் சொத்து குறித்து எந்தவொரு சொத்து ஆவணத்தையும் நகராட்சியில் தாக்கல் செய்யாமல் தன்னிச்சையாக மோசடியாக அதிகாரிகள் உதவியுடன் வரிவிதிப்பு செய்துள்ளார்கள்.
- 7) மேலும் வீட்டுவரிவிதிப்பு எண்கள் மாற்றம் செய்து கொண்டு அதில் Commercial Purpose ஆக வீடுகளை வாடகைக்கு விட்டுக் கொண்டும் அஞ்சல் அலுவலகம் மற்றும் இரத்த வங்கி நடத்தி சட்டத்திற்கு புறம்பாக வரிவிதிப்பு செய்து கொண்டு மேற்படி எங்கள் இடத்தினை அனுபவம் செய்து வருகின்றனர்.
- 8) இதை எங்களுக்கு தெரிந்த பின்னர் எங்கள் குடும்பத்தின் சார்பாக நான் எதிர்மனுதாரரான நகராட்சி அலுவலகத்தில் மேற்படி சட்டத்திற்கு புறம்பாக எங்கள் பாட்டியின் பெயரிலுள்ள இடத்திற்கு லேட். திரு. ராமச்சந்திரன் பெயரில் வரிவிதிப்பு

செய்துள்ளதை ரத்து செய்து எங்கள் பாட்டியின் வாரிசுகளான எங்களது பெயரில் மாற்றம் செய்து தர கோரி 01.04.2024 மற்றும் 21.05.2024 ஆகிய தேதிகளில் மனு செய்தேன். அதன்பின்னர் நகராட்சி அதிகாரிகள் 08.05.2024ம் தேதி விசாரணை அறிவிப்பு செய்தனர்.

- 9) அதற்கு நான் ஆஜராகி முறையான பதில் ஆவணங்களை சமர்ப்பித்தேன். ஆனால் லேட். திரு. ராமச்சந்திரன் வாரிசுகளான திருமதி. கண்ணம்மாள் அவரது மகள்கள் திருமதி மேகலா மற்றும் திருமதி. சங்கீதா ஆகியோர்களிடம் முறையாக அறிவிப்பு செய்யாமல் அவர்களுக்கு சாதகமாக நடந்து கொண்டு அவர்கள் Caveat தாக்கல் செய்துள்ளார்கள் என்று சொல்லி சட்டத்திற்கு புறம்பாக வரிவிதிப்பு செய்துள்ளதை ரத்து செய்ய முடியாது என சொல்லி 29.05.2024-ம் தேதி எதிர்மனுதாரர் நகராட்சி அலுவலகத்தில் இருந்து எனக்கு பதில் அளிக்கப்பட்டது.
- 10) மேற்படி பதிலை பார்த்த பின்னர் மிகுந்த மனவேதனை அடைந்தேன். எந்தவொரு சட்டரீதியான ஆவணங்கள், கிரையப் பத்திரம், எந்தவொரு முறையான ஆவணம் இல்லாமல் சட்டத்திற்கு புறம்பாக எங்களது இடத்தை ஆக்கிரமிப்பு செய்து வைத்திருந்த லேட். திரு. ராமச்சந்திரன் என்பவர் பெயரில் வரிவிதிப்பு செய்து கொண்டு அவரது வாரிசுகள், அவரது மனைவி திருமதி. கண்ணம்மாள், மகள்கள் திருமதி. மேகலா மற்றும் திருமதி. சங்கீதா ஆகியோர்கள் நகராட்சி வரிவிதிப்பினை சாதகமாக்கிக் கொண்டு அனுபவித்து வருகின்றார்கள். இது முற்றிலும் நகராட்சி சட்ட விதிகளுக்கு புறம்பானதாகும். நகராட்சி சட்டப் பிரிவு 82 முதல் 89 வரையிலான பிரிவுகளின் சரத்துக்கள் மற்றும் நகராட்சி வரிவிதிப்பு விதிகள் Schedule IV Taxation and Finance Rule ஆகிய விதிகள் பின்பற்றாமல் தன்னிச்சையாக எங்கள் சொத்திற்கு உரிய வரிவிதிப்பு செய்யாமல் எதிர்மனுதாரர் நகராட்சி ஆணையர் அவர்கள் பதில் தெரிவித்துள்ளார்கள். குறிப்பாக சட்டப்பிரிவுகள் 86, 88 மற்றும் 89-ல் உரிய வகையில் சொத்தின் உரிமையாளரின் அனைத்து ஆவணங்களை சரிபார்த்த பின்னரே வரிவிதிப்பு செய்யப்பட வேண்டும் என்பதை நகராட்சி ஆணையர் பார்க்க தவறிவிட்டார்கள்.
- 11) எனவே மேற்படியான சட்ட முறையற்ற வரிவிதிப்பினை ரத்து செய்யக் கோரி தங்களின் மேலான அதிகாரத்திற்கு இந்த மனுவினை நான் தாக்கல் செய்கின்றேன். அதற்கு ஆதரவாக எங்களது மேற்படி சொத்துக்கு பாத்தியப்பட்ட அனைத்து ஆவணங்களையும் இந்த மனுவுடன் இணைத்து தாக்கல் செய்கின்றேன்.

ஆகவே மதிப்பிற்குரிய ஐயா அவர்கள் எதிர்மனுதாரர், எங்களின் சொத்திற்கு எதிராக சட்ட முறையற்ற வகையில் லேட். திரு. ராமச்சந்திரன் பெயரில் வரிவிதிப்பு எண்கள் முறையே Municipal Tax Assessment Nos.112/018/900110, 112/018/900151 and 112/018/900152 ரத்து செய்து சொத்தின் உண்மையான உரிமையாளரான லேட். திருமதி. மீனாள் க/பெ. திரு. கோவிந்தசாமி வாரிசுகளான திரு. உமாபதி, 33திருமதி. அருணா, திருமதி. மாலா, திருமதி. அகிலா, திருமதி. மகாலெட்சுமி, திருமதி பிரேமா மற்றும் திரு.சிவசுப்பிரமணியம் ஆகியோர்கள் பெயரில் வரிவிதிப்பு செய்ய எதிர்மனுதாரர் நகராட்சி ஆணையருக்கு உரிய உத்தரவிட வேண்டுமாய் இந்த மனு மூலம் பணிந்து பிரார்த்திக்கப்படுகிறது” என கேட்டுக்கொண்டுள்ளார்.

2) மேற்கண்ட புகார் மனுவின் மீதான அறிக்கையை அனுப்புமாறு தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவத்தின் 29.11.2024 நாளிட்ட அறிவிப்பு மூலம் சிவகங்கை நகராட்சி ஆணையரிடம் கோரப்பட்டது.

3) சிவகங்கை நகராட்சி ஆணையாளர் தனது 20.12.2024 நாளிட்ட கடிதத்தின் மூலம் கீழ்க்கண்டவாறு அறிக்கையினை இம்முறைமன்ற நடுவத்திற்கு சமர்ப்பித்துள்ளார்.

“திரு. ஆர். சிவசுப்பிரமணியன் என்பவரின் 01.04.2024 நாளிட்ட மனுவில் தனது குடும்ப சொத்துக்கு தவறுதலாக விதித்த வரியை ரத்து செய்து தனது குடும்ப சொத்துக்கு சரியான வரிவிதிப்பு செய்து தரக்கோரப்பட்டுள்ளது. சொத்துவரி வரிவிதிப்பு எண்.112/018/900110, 112/018/900151 மற்றும் 112/018/900152-ன் வரிவிதிப்பானது திரு.ராமச்சந்திரன் என்பவரின் பெயரில் உள்ளது. திரு. R.சிவசுப்பிரமணியன், காரைக்குடி என்பவருக்கும் மற்றும் எதிர்தரப்புதாரர் திருமதி. கண்ணம்மாள் W/o.திரு. ராமச்சந்திரன் மற்றும் திருமதி. மேகலா என்பவருக்கும் தங்கள் பெயரில் உள்ள இடத்தின் பதிவு செய்யப்பட்ட பத்திரம் மற்றும் பட்டா (அசல் நகல்) ஆவணங்களை அறிவிப்பு கிடைக்கப்பெற்ற 7 தினங்களுக்குள் அனுப்பி வைக்க கோரி சிவகங்கை நகராட்சி அறிவிப்பு கடித ந.க.எண்.806/2024/அ1, நாள் 08.05.2024ல் அறிவிப்பு அனுப்பப்பட்டது.

அதற்கு திரு. R.சிவசுப்பிரமணியன், அவர்கள் 21.05.2024 நாளிட்ட மனுவுடன் உரிய ஆவணங்களை அனுப்பி வைத்துள்ளார். ஆனால் திருமதி. கண்ணம்மாள் W/o.திரு. ராமச்சந்திரன் மற்றும் திருமதி. மேகலா சிவகங்கை என்பவர்கள் எவ்வித ஆவணங்களும் அனுப்பி வைக்காததால் உரிய ஆவணங்களை 3 தினங்களுக்குள் அனுப்பி வைக்க தெரிவித்து மீண்டும் சிவகங்கை நகராட்சி கடித ந.க.எண்.806/2024/அ1, நாள் 22.05.2024ல் அறிவிப்பு அனுப்பப்பட்டது.

அதற்கு திருமதி. கண்ணம்மாள் மற்றும் திருமதி. மேகலா ஆகியோரின் 29.05.2024 நாளிட்ட மனுவுடன் 1987-1988 முதல் 2024-2025 முடிய சொத்துவரி செலுத்தியதற்கான இரசீது நகல்களையும் 23.04.2024ல் சிவகங்கை டி.மு. கோர்ட்டில் வழக்கு எண். Caveat O.P.35/2024 தொடர்ந்து அதற்கான நகலினையும் இணைத்து அனுப்பி வைத்துள்ளனர்.

எனவே தற்போது சிவகங்கை டி.மு.கோர்ட் வழக்கு எண். Caveat O.P.35/2024ன் மேற்காணும் சொத்து சம்பந்தமாக வழக்கு நிலுவையில் இருந்து வருவதால் நீதிமன்றத்தின் மூலம் தீர்ப்பு வரப்பெறப்படும் பட்சத்தில் மேற்படி தீர்ப்பின் அடிப்படையில் பெயர் மாற்றம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்ற விபரம் தெரிவித்து திரு. R.சிவசுப்பிரமணியன், காரைக்குடி மற்றும் திருமதி. கண்ணம்மாள் மற்றும் திருமதி. மேகலா சிவகங்கை ஆகியோர்களுக்கு சிவகங்கை நகராட்சி கடித ந.க.எண்.806/2024/அ1, நாள் 29.05.2024-ல் அறிவிப்பு அனுப்பப்பட்டுள்ளது.

மேற்சொல்லப்பட்ட அனைத்திற்கும் உண்மை நகல் சான்றொப்பம் செய்யப்பட்டு இத்துடன் இணைத்து அனுப்பி வைக்கப்படுகிறது என்ற விபரம் இதன் மூலம் பணிவுடன் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது” என தெரிவித்துள்ளார்.

4) மேலும் சிவகங்கை நகராட்சி ஆணையாளர் தனது 20.03.2025 நாளிட்ட கடிதத்தில் கீழ்க்கண்டவாறு அறிக்கையினை இம்முறைமன்ற நடுவத்திற்கு சமர்ப்பித்துள்ளார்.

“திரு. ஆர். சிவசுப்பிரமணியன், காரைக்குடி என்பவரின் மனுவின்படி தனது குடும்ப சொத்துக்கு தவறுதலாக விதித்த வரியை ரத்து செய்து, தனது குடும்ப சொத்துக்கு சரியான வரிவிதிப்பு செய்து தரக்கோரப்பட்டதற்கு சிவகங்கை நகராட்சி அலுவலக அறிவிப்பு கடித ந.க.எண். 806/2024/அ1, நாள் 08.05.2024-ல் காணும் அறிவிப்பு அனுப்பப்பட்டதின் படி திரு. ஆர். சிவசுப்பிரமணியன் என்பவரின் மனு நாள் 21.05.2024 மற்றும் திருமதி கண்ணம்மாள் மற்றும் மேகலா ஆகியோரின் மனு நாள் 29.05.2024-ன் படி மனுதாரர் மற்றும் எதிர்மனுதாரர் அனுப்பி வைத்த ஆவணங்களில் எதிர்மனுதாரர் சிவகங்கை டி.மு. கோர்ட்டில் வழக்கு எண். Caveat O.P.35/2024ன் மூலம் வழக்கு தொடர்ந்துள்ளதாக தெரிவித்து வழக்கின் நகல் இணைத்து அனுப்பி வைத்துள்ளதால் சொத்து சம்பந்தமாக வழக்கு நிலுவையில் இருந்து வருவதால் நீதிமன்றத்தின் மூலம் தீர்ப்பு வரப்பெறப்படும் பட்சத்தில் மேற்காணும் தீர்ப்பின் அடிப்படையில் பெயர் மாற்றம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்ற விபரம் தெரிவித்து சிவகங்கை நகராட்சி கடித ந.க.எண்.806/2024/அ1, நாள்10.03.2024-ல் காணும் கடிதம் மனுதாரருக்கும், எதிர்மனுதாரருக்கும் அனுப்பப்பட்டது. அதன் விபரம் தெரிவித்து சிவகங்கை நகராட்சி கடித ந.க.எண்.806/2024/அ1, நாள் 10.03.2024-ல் கடிதம் அனுப்பப்பட்டது.

இந்நிலையில் மேற்காணும் வழக்கு எண். Caveat O.P.35/2024ன் தற்போதைய நிலையினை தெரிவிக்க கோரி சிவகங்கை நகராட்சி வழக்கறிஞருக்கு சிவகங்கை நகராட்சி கடித ந.க.எண்.806/2024/அ1, நாள் 10.03.2024-ல் அனுப்பப்பட்டது.

மேலும், திரு. எஸ். பாஸ்கரன் B.A., B.L., சிவகங்கை நகர்மன்ற வழக்கறிஞர் அவர்களின் 14.03.2025 நாளிட்ட சட்டக்கருத்துருவில் மேற்காணும் பொருள் தொடர்பாக சிவகங்கை மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் மேற்காணும் வழக்கானது தாக்கல் செய்த தேதியிலிருந்து 90 நாட்கள் மட்டுமே நிலைநிற்க கூடியது என்றும், வழக்கின் காலவரையறை 29.07.2024-ஆம் தேதியுடன் முடிவு பெற்றுவிட்டது என்றும், மேலும் தாவா சொத்து சம்பந்தமாக தரப்பினர்கள் சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து அதில் உத்தரவு கிடைத்த பின்பு முடிவு செய்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.

5) மனுதாரரின் புகார் மனு, சிவகங்கை நகராட்சி ஆணையரின் அறிக்கைகள் மற்றும் தொடர்புடைய ஆவணங்கள் இம்முறைமன்ற நடுவத்தால் கவனமுடன் பரிசீலிக்கப்பட்டன.

இந்நேரவில், வழக்கு எண். Caveat O.P.35/2024-ன் தற்போதைய நிலையினை தெரிவிக்க கோரி சிவகங்கை நகராட்சி வழக்கறிஞருக்கு சிவகங்கை நகராட்சி கடித ந.க.எண்.806/2024/அ1, நாள் 10.03.2024-ல் அனுப்பப்பட்ட கடிதத்திற்கு இப்பொருள் தொடர்பாக சிவகங்கை மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் மேற்காணும் வழக்கானது தாக்கல் செய்த தேதியிலிருந்து 90 நாட்கள் மட்டுமே நிலைநிற்க கூடியது என்றும், வழக்கின் காலவரையறை 29.07.2024-ஆம் தேதியுடன் முடிவு பெற்றுவிட்டது என்றும், மேலும், தாவா சொத்து சம்பந்தமாக தரப்பினர்கள் சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து அதில் உத்தரவு கிடைத்த பின்பு முடிவு செய்து கொள்ளலாம் என சிவகங்கை நகராட்சி வழக்கறிஞர் தெரிவித்துள்ளதாக சிவகங்கை நகராட்சி ஆணையரின் அறிக்கை வாயிலாக தெரியவருகிறது.

இந்நிலையில், இப்புகார் தொடர்பாக வழக்கு எண். Caveat O.P.35/2024 சிவகங்கை மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் தொடுத்திருப்பதாக தெரியவருவதால், இப்புகார் மனு மீது இம்முறைமன்ற நடுவத்தால் மேல்நடவடிக்கை தொடர வேண்டிய அவசியம் இல்லையென முடிவு செய்து அவ்வாறே இம்முறைமன்ற நடுவம் ஆணையிடுகிறது.

2025 ஆம் ஆண்டு, மே திங்கள் 15 -ஆம் நாள் என்னால் கையொப்பமிடப்பட்டு, அலுவலக முத்திரையுடன் இவ்வாணை வெளியிடப்படுகிறது.

//ஒப்பம்//

தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவர்.


பெறுநர்

- 1) திரு. R. சிவசுப்பிரமணியன்,
கதவு எண். 814, தந்தை பெரியார் நகர்,
பர்மா காலனி, காரைக்குடி,
சிவகங்கை மாவட்டம்.
- 2) ஆணையாளர்,
சிவகங்கை நகராட்சி,
சிவகங்கை மாவட்டம்.
- 3) நகராட்சிகளின்இயக்குநர்,
நகராட்சிகளின்இயக்குநரகம்,
இராஜா அண்ணாமலைபுரம்,
எம்.ஆர்.சி நகர், சென்னை - 28.
- 4) இணை இயக்குநர் /ஒருங்கிணைப்பு அலுவலர் (Nodal Officer)
நகராட்சிகளின் இயக்குநரகம்,
இராஜா அண்ணாமலைபுரம்,
சென்னை -600 028.

நகல்

மாண்புமிகு முறைமன்ற நடுவரின் தனிச்செயலர்,
இகோ/உதிரிகள்

// ஆணைப்படி /அனுப்பப்படுகிறது //



6/7 & 8. ச. சுவாமிநாதன்
செயலாளர். 22/5/25